

## பாஸ்கா ஆம் வாரம் - ஞாயிறு

### மூன்றாம் ஆண்டு

#### திருப்பலி முன்னுரை

‘அமைதியை விட்டுச் செல்கின்றேன்’ என்ற இறைவன் அருளிய அமைதியைப் பெற்று, பிறரோடும் குடும்பத்தினரோடும் அமைதியைப் பகிர்ந்து உறவை கட்டியெழுப்ப பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

நான் சொல்வதை கடைப்பிடிப்பவரிடம் நானும் தந்தையும் வந்து குடி கொள்வோம் என்று கூறி நம் குடும்ப உறுப்பினராய் தன்னை இணைக்கின்றார் இறைவன். இந்த உறவுப் பாலத்தை நம் பழுதடைய விடாமல் பலமாக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இன்றைய முதல் வாசகத்தில் பவுலும் பர்னபாவும் அன்பின் நற்செய்தியை அறிவித்து வர, சிலர் விருத்தசேதனம் என்ற சட்டத்தை கடைப்பிடிக்க வற்புறுத்துகின்றனர். பிரச்சினை தன்னை மூழ்கடிக்க விடாமல் சரியான, விரைவாக தீர்ப்பளிக்கிறார் பவுல். இயேசு கூறியதைப் போல மக்களுக்காகத்தான் சட்டங்களை ஒழிய சட்டங்களுக்காக மக்கள் அல்ல என்பதை மீண்டும் தெளிவுறுத்துகின்றார் பவுல். ஆனால் இன்றைய சூழலில் மக்களுக்காக பொதுவாக இருக்க வேண்டிய சட்டம் பணத்திற்காக, தனி மனிதனின் தேவைக்காக வளைக்கப்படுகின்றது. நீதி நிலைநிறுத்தப்பட நீதியின் வேந்தனிடம் வேண்டுவோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம்” என்று இயேசு தமது அமைதியைத் தந்து நம்மை துணிவுடன் நடக்க அழைக்கின்றார். பணம், பதவி, புகழ் இவை அனைத்தும் நிறைவாய் இருந்தும் மனதில் அமைதி மரித்துப்போனால் மனிதன் நடமாடும் பிணமே ஆவான்.

பசிக்காமல் இருக்க மருந்து தேடுகின்றான் ஒருவன்

பசி எடுக்க மருந்தை உட்கொள்கிறான் ஒருவன்.

அமைதி, சந்தோஷம், நிம்மதி இவையெல்லாம் வாங்க கூடியது அல்ல; மனதால் உணரக்கூடியது. இவற்றை உணர வேண்டுமானால் இறைவன் நம் உள்ளத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். இறை பிரசன்னம் நம்மை அன்பால், அமைதியால், மகிழ்ச்சியால் நிரப்ப வரம் வேண்டி இப்பலியில் இணைவோம்.

#### இறைமக்களின் மன்றாட்டுகள்

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1. பவுலையும் பர்னபாவையும் தூய ஆவியின் துணையால் வழிநடத்தியவரே!

எம் திரு அவையை வழிநடத்தும் திருச்சபைத் தலைவர்கள், பணியாளர்கள் தூய ஆவியின் வழிநடத்துதலை பெறவும், பவுலைப் போல எதிர்ப்படும் இன்னல்களை விரைவாகவும் விவேகமாகவும் சந்தித்து ஜெயம் கொண்டு மக்களை வழிநடத்தும் வரம் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

2. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம் என்றும் உரைத்தவரே!

எம் நாட்டில் ஆட்சியை மேற்கொள்ள இருக்கும் புதிய அரசு, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, இன்றியமையாதது தவிர வேறு அதிக வரிச் சூமையை மக்கள் மீது சுமத்தப்படிக்கு, மக்களை மகிழ வைக்கும் திட்டங்களை செயல்படுத்த வரம் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

3. கடின உழைப்பையும் உழவுத் தொழிலையும் வெறுக்காதே என்றவரே!

உணவை உற்பத்தி செய்யும் நிலங்கள் கூட பயிர் எனும் உயிரை உருவாக்கும் கருவறைகளே! உயிரற்ற வாயுவை எடுப்பதற்காக கருவறைகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. சுயநலம் மட்டுமே உள்ள அரசியலால் இயற்கையும் வேளாண் வாழ்வாதாரமும் சிதைக்கப்படாமல் மக்கள் மன நிறைவோடு வயல்களில் பணியைத் தொடர வரம் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4. கருணை மழையே எம் இறைவா!

கோடை வெயில் கொதிக்கும் நாட்டில் வெப்பம் தணிந்து, மழை பொழியவும் மழைநீர் சேமிக்கப்படவும், அதன் அவசியத்தை மக்கள் உணர்ந்து, மழை நீரை வீணாக்காமல், ஏரிகளில் குளங்களில் பாதுகாப்புடன் சேர்த்து வைக்கவும், குடும்ப அமைதி, மகிழ்ச்சிக்காகவும், படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமையவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் பெற்று மகிழும் வரம் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.

**“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16**

மறைத்திரு. அமிர்தராசு சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com